

Date : 11-02-2022

Corporate Relationship Department
BSE Limited,
PhirozeJeejeebhoy Towers,
Dalal Street
Mumbai - 400 001

The Manager, Capital Market (Listing)
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
BandraKurla Complex, Bandra East,
Mumbai - 400051

Scrip Code / ID : 524019 / KINGFA

Symbol : KINGFA

Dear Sir / Madam,

Sub : Copies of Unaudited Financial Results published in the Newspapers

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, including Regulation 30 and other applicable regulations thereof, please find enclosed herewith copies of the Unaudited Financial Results of the Company for the quarter and nine months ended 31-12-2021, published in the Newspapers, Financial Express and Makkal Kural on 11-02-2022.

You are requested to take the same on your record.

Thanking you,

Yours faithfully,
for Kingfa Science & Technology (India) Limited,



(NIRNOY SUR)
Company Secretary and Compliance Officer

Encl : as above

415
2021
 (cept EPS)
 te figures
 current
 ended
 2021
 dited)
 371.88
 35.18)
 35.18)
 50.08)
 36.35)
 722.35
 (3.46)
 309.38
 37.14)
 49.74)
 43.92)
 on 33 of the
 Results are
 ns Limited
 Sd/-
 jhan Sood
 g Director
 : 00001758
 SML
 SUZU
 LC005516,
 ER
 hare data
 ir Ended
 03.2021
 audited
 595.97
 133.37)
 133.37)
 133.49)
 129.30)
 14.48
 241.09

KINGFA				
KINGFA SCIENCE & TECHNOLOGY (INDIA) LIMITED				
(FORMERLY HYDRO S & S INDUSTRIES LIMITED)				
CIN: L25209TN1983PLC010438				
Regd. Office: Dhun Building, III Floor, 827, Anna Salai, Chennai - 600002.				
Ph: 044-28521736. Fax: 044-28520420. Email: cs@kingfaindia.com Website: www.kingfaindia.com				
Extract of Statement of Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended 31st December, 2021				
₹ in Lakhs				
Sl. No.	Particulars	Quarter Ended 31.12.2021 (Unaudited)	Nine Months Ended 31.12.2021 (Unaudited)	Quarter Ended 31.12.2020 (Unaudited)
1	Total Income from Operations	25,658.79	74,410.04	19,568.88
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	1,003.00	3,585.12	242.99
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and / or Extraordinary Items)	1,003.00	3,585.12	242.99
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary Items)	746.47	2,663.26	164.57
5	Other Comprehensive Income	-	-	-
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)]	746.47	2,663.26	164.57
7	Equity Share Capital	1,211.05	1,211.05	1,211.05
8	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of Mar 31, 2021)			
9	Earnings per share of Rs.10/- each (for continuing and discontinued operations)			
	(a) Basic	6.16	21.99	1.36
	(b) Diluted	6.16	21.99	1.36

NOTES:

- The above is an extract of the detailed format of the Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended on 31st December 2021 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on the Stock Exchange websites www.bseindia.com, www.nseindia.com and on the Company's website www.kingfaindia.com
- The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at its meeting held on February 10, 2022. The Statutory auditors of the Company have carried out limited review of the results for the Quarter and Nine Months Ended December 31, 2021.
- The above statement has been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013, as amended read with relevant rules thereunder and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended and SEBI Circular No. CIR/CFD/CMD1/44/2019 dated March 29, 2019.
- Tax expenses include current tax and deferred tax.
- The business of the Company falls under a single reportable primary segment i.e. "Reinforced Polypropylene" for the purpose of Ind AS 108.

For Kingfa Science & Technology (India) Limited,
BO JINGEN
Managing Director


Place : Pune
 Date : February 10, 2022

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its

Ri
Mahara
E

Sr. No.	
1	Rev
2	Net Disc char Pref (FCI)
3	Net Disc inter Cap inter
4	Net Disc
5	Tota [Cor Con
6	Paic
7	Res sho
8	Bas For Bas For Bas char
Sr. No.	
1	Rev
2	Net Disc inter Cap inter
3	Net Disc
Note: The above ended on and Disc Results is website (
Navi Mun February	



சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில்

தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு

சென்னை, பிப். 11 - பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022யை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த 27,812 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 31.01.2022 அன்று நடைபெற்றது. தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 21 இடங்களில் உள்ள மையங்களில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலம், செயில்டீட்டாமல் மவுண்ட், சக்கராணி காலனியில் உள்ள மாஸ் பேர்டு மெட்ரிசுவேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட



நந்தனம் ஆடவர் கலால் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பயிற்சி வகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மாநில மாதிரி வாக்குச்சாவடியினை பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினார். மேலும், வாக்குப்பதிவினை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தும் நடத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கி பணியாற்றிடவும் அறிவுறுத்தினார். இந்தப் பயிற்சி வகுப்புகளில் காட்சி வாழ்வாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயனிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றுறிக்கையை www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவன ஊழியர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் நங்கும்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு இம்மாதம் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் ஹஜ் தன்னார்வலர்களாக செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, பிப். 11 - ஹஜ் தன்னார்வலர்களாக செல்ல விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு அறிவிப்பு

ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சூழி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வ தொண்டர்களை இந்திய ஹஜ் குழு அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு, ஹஜ் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்வதற்கான சுற்றுறிக்கையை www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. ஹஜ் தன்னார்வ தொண்டராக செல்ல விரும்பும் தகுதியுள்ள நிரந்தர அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவன ஊழியர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தங்களின் துறை தலைவர் மூலம் உரிய வழியில் அனைத்து ஆவண நகல்களுடன் நங்கும்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு இம்மாதம் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



சென்னை மாநகராட்சி 41வது வார்டு அதி.மு.க. வேட்பாளர் என். பாமாவை ஆதரித்து கொடுக்கும் போட்டி கே.என்.எஸ். டிப்போ பகுதியில் வசிக்கும் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளிடம் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், வீதி, வீதியாக, சென்று இடத்தை இலை சின்னத்திற்கு தீவிர ஆதரவு திரட்டி துண்டு பிரசங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார். ஆர்.கே.நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஆர்.நித்தியானந்தம், வட்ட செயலாளர்கள் ஏ.வினாயகமராத்தி, பி.கே.யுவராஜ், மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Kingfa logo and contact information for Kingfa India. Includes phone numbers and website address.

Table showing financial data for Kingfa India across three quarters: 31.12.2021, 31.12.2021, and 31.12.2020. Columns include revenue and expenses.

Advertisement for Kingfa India, featuring the company name, logo, and contact details. Includes a QR code and website link.

சென்னை, பிப். 11 - தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 21 இடங்களில் உள்ள மையங்களில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலம், செயில்டீட்டாமல் மவுண்ட், சக்கராணி காலனியில் உள்ள மாஸ் பேர்டு மெட்ரிசுவேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட

புதுவையில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதுவையைச் சேர்ந்த சேர்ந்த 52 வயது ஆண் கொரோனாவுக்கு பலியானார். புதுவையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தவர்களில் 91 பேர் புதுவையிலும் 42 பேர் காரைக்காலிலும் 9 பேர் ஏனாமலிலும் 7 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 661 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1993 ஆனது. இவர்களில் 32 பேர் புதுவையிலும் 16 பேர் காரைக்காலிலும் 5 பேர் ஏனாமலிலும் 3 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1937 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கிச் சிகிச்சை பெறுகிறார்கள். இதுவரை தொற்று பாதித்து அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மொத்தம் - 1 65 071 பேர். அவர்களில் 1957 பேர் சிகிச்சை பலவீனறி இறந்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 1 61 121 பேர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ENROLLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three months there after, I, S CATHERINE HANNAH KAYALVIZHI, Father Name: Dr. Selvaraj Manonmani Mills, aged 56 years, permanent residing at No.13/12, Mogappair (West), Wavin, Chennai 600 037. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. P. V. SANGAYA SARAVANAN *** ** * After 10 days of the publication of this notice and within three months there after, I, S CATHERINE HANNAH KAYALVIZHI, Father Name: Dr. Selvaraj Manonmani Mills, aged 56 years, permanent residing at No.13/12, Old No.8, Yahya Ali III Street, Vellala Tenampet, Chennai - 600 006. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S CATHERINE HANNAH KAYALVIZHI *** ** *

Advertisement for Godfrey Silvester Antony Miranda, a lawyer. Includes contact information and office address.

Advertisement for Tasneem Quilonwala, a lawyer. Includes contact information and office address.

Advertisement for Hariprasanth Benu Rajendran, a lawyer. Includes contact information and office address.

Advertisement for T.Parthiban, a lawyer. Includes contact information and office address.

Advertisement for J.Varatharajan, a lawyer. Includes contact information and office address.

Advertisement for Before the XIII Small Causes Court, Chennai. Includes details about a legal case and contact information for the counsel.

புதுவையில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் இன்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதுவையைச் சேர்ந்த சேர்ந்த 52 வயது ஆண் கொரோனாவுக்கு பலியானார். புதுவையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தவர்களில் 91 பேர் புதுவையிலும் 42 பேர் காரைக்காலிலும் 9 பேர் ஏனாமலிலும் 7 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 661 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1993 ஆனது. இவர்களில் 32 பேர் புதுவையிலும் 16 பேர் காரைக்காலிலும் 5 பேர் ஏனாமலிலும் 3 பேர் மாகேயிலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1937 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கிச் சிகிச்சை பெறுகிறார்கள். இதுவரை தொற்று பாதித்து அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மொத்தம் - 1 65 071 பேர். அவர்களில் 1957 பேர் சிகிச்சை பலவீனறி இறந்தனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 1 61 121 பேர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ENROLLMENT NOTICE After 10 days of the publication of this notice and within three months there after, I, S CATHERINE HANNAH KAYALVIZHI, Father Name: Dr. Selvaraj Manonmani Mills, aged 56 years, permanent residing at No.13/12, Mogappair (West), Wavin, Chennai 600 037. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. P. V. SANGAYA SARAVANAN *** ** * After 10 days of the publication of this notice and within three months there after, I, S CATHERINE HANNAH KAYALVIZHI, Father Name: Dr. Selvaraj Manonmani Mills, aged 56 years, permanent residing at No.13/12, Old No.8, Yahya Ali III Street, Vellala Tenampet, Chennai - 600 006. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S CATHERINE HANNAH KAYALVIZHI *** ** *

Table showing financial results for Indowind Energy Limited for the quarter ended 31.12.2021. Includes consolidated and standalone financial data.

Advertisement for Indowind Energy Limited, a company providing energy solutions. Includes contact information and website address.

Advertisement for Cumi Murugappa, a company providing services. Includes contact information and website address.

Table showing financial results for Cumi Murugappa for the quarter ended 31.12.2021. Includes consolidated and standalone financial data.

Advertisement for Cumi Murugappa, a company providing services. Includes contact information and website address.